

(8 pages)

**S.No. 6548 T**

**22 CCCBM 2**

(For candidates admitted from 2022-23 onwards)

**B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2022.**

**Part III – Bank Management – Major**

**INDIAN FINANCIAL SYSTEM**

**Time : Three hours**

**Maximum : 75 marks**

**SECTION A — (20 marks)**

**Answer ALL questions.**

**I. (A) Multiple choice questions: (5 × 1 = 5)**

1. மூலதனச் சந்தை இந்தியாவில் ஏற்பாடு செய்தது

(அ) இந்திய ரிசர்வ் வங்கி (ஆ) நபார்டு

(இ) செபி (ஈ) ஐ ஆர் டி ஏ

The capital market is organised in India by

(a) RBI (b) NABARD

(c) SEBI (d) IRDA

2. அரசின் முகவர் மற்றும் நிதி ஆலோசகர்

(அ) பாரத ஸ்டேட் வங்கி

(ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

(இ) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

(ஈ) இந்தியன் வங்கி

The agent of financial advisor of the Government

(a) SBI

(b) RBI

(c) IOB

(d) Indian Bank

3. வணிக வங்கிகள் ஊக்குவிப்பது

(அ) பணச் சந்தையில் பற்றாக்குறை

(ஆ) கடன் அளவு

(இ) சிக்கணம் மற்றும் சேமிப்பு பழக்கம்

(ஈ) அலுவலகத்திற்கு மக்கள் தொகை

Commercial banks promote

(a) Scarcity in money market

(b) Volume of credit

(c) The habit of thrift and savings

(d) Population per office

4. வளர்ச்சி வங்கிகள் என்றும் அழைக்கப்படுவது

(அ) நில மேம்பாட்டு வங்கிகள்

(ஆ) கடன் வழங்கும் நிறுவனம்

(இ) நிதி நிறுவனம்

(ஈ) கடன் நிறுவனம்

Development banks are also termed as

(a) Loan development banks

(b) Lending Institution

(c) Financial Institution

(d) Credit Institution

5. சிறிய தொழில்துறை முன்னேற்ற வங்கி நிறுவப்பட்ட ஆண்டு

(அ) 1960

(ஆ) 1970

(இ) 1980

(ஈ) 1990

SIDBI was set-up in the year

(a) 1960

(b) 1970

(c) 1980

(d) 1990

(B) Fill in the blanks :

(5 × 1 = 5)

6. பணச் சந்தை என்பது \_\_\_\_\_ காலத்திற்கான நிதியை கடன் மற்றும் கடன் வாங்குவதற்கான சந்தையாகும்.

Money market is a market for lending and borrowing of funds for \_\_\_\_\_ term.

7. மத்திய வங்கியின் பணவியல் கொள்கையானது \_\_\_\_\_ இலக்குகளை அடைய பண விநியோகத்தை ஒழுங்குபடுத்துகிறது.

The monetary policy of Central bank regulates the money supply to realise \_\_\_\_\_ goals.

8. வணிக வங்கிகளின் முதன்மை செயல்பாடு \_\_\_\_\_ ஆகும்.

\_\_\_\_\_ is a primary functions of commercial banks.

9. UTI \_\_\_\_\_ தொடக்க முதலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

The Unit Trust of India was started with an initial capital of \_\_\_\_\_.

10. மாநில நிதி நிறுவன சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு \_\_\_\_\_.

The State Financial Corporation Act was passed in the year \_\_\_\_\_.

II. Answer the following questions : (5 × 2 = 10)

11. நிதி அமைப்பு பற்றி நீவிர் பொருள் கொள்வது யாது?  
What do you mean by Financial system?

12. கடன் கட்டுப்பாடு என்றால் என்ன?  
What is credit control?

13. வணிக வங்கி வரையறு.  
Define Commercial Bank.

14. வளர்ச்சி வங்கியின் ஏதேனும் இரண்டு நோக்கங்களை கூறு.  
State any two objectives of development banks.

15. ஏதேனும் இரண்டு மாநில அளவிலான வளர்ச்சி வங்கிகளை பட்டியலிடு.  
List out any two state level development banks.

SECTION B — (5 × 5 = 25)

Answer ALL questions, choosing either (a) or (b).

16. (அ) இந்திய நிதி அமைப்பின் முக்கியத்துவத்தை கூறு.

State the significance of Indian financial system.

Or

(ஆ) நன்கு வளர்ந்த பணச் சந்தையின் பண்புகள் யாவை?

What are the characteristics of a well developed money market?

17. (அ) திறந்த சந்தை நடவடிக்கைகளின் வரம்புகளை கூறு.

State the limitations of Open Market operations.

Or

(ஆ) கடன் கட்டுப்பாட்டின் நோக்கங்கள் யாவை?

What are the objectives of credit control?

18. (அ) வணிக வங்கிகளின் முதலீட்டு கொள்கையை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

What are the factors determining the investment policy of commercial banks?

Or

(ஆ) வணிக வங்கிகளின் முகவர் பணிகளை கூறு.

State the agency functions of commercial banks.

19. (அ) வணிக வங்கிகள் மற்றும் வளர்ச்சி வங்கியை வேறுபடுத்து.

Distinguish between Commercial Banks and Development Banks.

Or

- (ஆ) இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கியின் நோக்கங்கள் யாவை?

What are the objectives of IDBI?

20. (அ) மாநில நிதி கழகத்தின் நோக்கங்கள் யாவை?

What are the objectives of SFC?

Or

- (ஆ) சிறு தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் நோக்கங்களை கூறு.

State the main objectives of SIDCO.

SECTION C — (3 × 10 = 30)

Answer any THREE questions.

21. மூலதனச் சந்தையின் முக்கியத்துவத்தை விளக்குக.

Explain the importance of Capital Market.

22. பாரத ரிசர்வ் வங்கியின் பணிகளை விவாதி.

Discuss the functions of RBI.

23. முதலீட்டு கொள்கையின் கொள்கைகளை விளக்குக.

Explain the principles of Investment policy.

24. தொழில் ஊக்குவிப்புத் திட்டம் உட்பட IFCI மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகளைப் பற்றி விவாதி.

Discuss the various activities undertaken by IFCI including the promotional scheme.

25. இந்தியாவின் சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விவரி.

Describe the functions of SIDBI.